1973 டிசம்பர் 4]

திருமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளிக் கட்டடம்

*** 600 வினா—திரு. என். கிட்டப்பா :** மாண்புமிகு கல்வி-சுற்றுலா துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மாயூரம் தொகுதி, திருமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கான கட்டடத்தின் மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு?

(இ) அது எப்போது வேலை துவங்கப்படவிருக்கிறது?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன்: (அ) &(இ) திருமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட திருத்திய மதிப்பீடுகள் அனுப்புமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மதிப்பீடுகள் கிடைக்கப்பெற்றவுடன் வேலை துவங்க ஒப்புதல் அளிக்கப்படும்.

Model School for girls.

* 601 *Q.*—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Education and Tourism be pleased to state—

(*a*) whether it is a fact that a Model School for girls has been opened at Madras by the Government ; and

(*b*) if so, the details thereof ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : (அ) ஆம்.

(இ) சென்னை சீமாட்டி வெலிங்டன் ஆசிரியைப் பயிற்சிக் கல்லூரி வளைவிற்குள் பெண்களுக்கென முன் மாதிரி உயர்நிலைப் பள்ளியொன்று 1973-74-ல் துவக்கப்பட்டுள்ளது.

திரு. என். டென்னிஸ் : இந்த மாநிலத்தில் வேறு இடங்களிலும் இதுபோன்று பள்ளிகளை அமைப்பதற்கு செயற்குறிப்பு அரசிடம் ஏதேனும் இருக்கிறதா?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : புதுக்கோட்டையில் ஆண்களுக்கு சென்ற ஆண்டில் ஒரு முன்மாதிரிப் பள்ளி துவக்கப்பட்டது. பெண்களுக்கு இந்த ஆண்டு சென்னையிலே துவக்கப்பட்டது. இவை ஆசிரியர்கள் பயிற்சி பள்ளியை ஒட்டி இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையிலும், புதுக்கோட்டையிலும் துவக்கப்பட்டிருக்கின்றன.